

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய நூலக மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவகம் - 2013

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய நூலக மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல்கூற்று, முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்களின் பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2013 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகங்கள் அதிகாரச்சட்டத்தின் 108(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டும் என நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். என்னால் அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றன என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவுசெய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளன. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தினால் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்திற் கொள்கிறாரேயன்றி அதிகார சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்திற் கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 பஆம் பிரிவின் (3) மற்றும் (4) ஆம் உப பிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.4 பாதகமான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் சீராக்கப்படுமாயின் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களிலுள்ள பல மூலதாரங்கள் பொருண்மையாகப் பாதிக்கப்படலாம்.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 பாதகமான அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய நூலக மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வழங்கவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2.1 இலங்கை அரசுறைக் கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) கற்கை நெறிகளின் செலவுகளுக்குச் சமமான அளவு கற்கை நெறிகளின் வருமானமாகக் கணக்குவைக்கும் கணக்கீட்டுக் கொள்கை மீளாய்வாண்டின் போது அட்டுறு அடிப்படைக்கு மாற்றப்பட்டிருந்தும் கணக்கீட்டுக் கொள்கை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது போன்று கருதி முன்னைய காலப் பகுதிகளின் போது தேறிய சொத்துக்களுக்கு ஏற்பட்ட தாக்கம் சம்பந்தப்பட்ட காலப்பகுதியாக ஆரம்ப மீதியுடன் சீராக்கம் செய்வதற்கும் தற்போது அல்லது எதிர்வரும் காலப்பகுதியில் ஏற்படும் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) சகல முன்னைய ஆண்டுச் சீராக்கங்கள், பேரேட்டுக் கணக்குகளுடன் சீராக்கம் செய்து கணக்கில் செலவு மீதியான ரூபா 878,009 தொகை திரண்ட பற்றாக்குறைக்கு சீராக்கம் செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கை பொதுத் துறைக் கணக்கீட்டு நியமம் 03 இன் 54 ஆம் பிரிவின்படி முன்னைய காலப்பகுதித் தவறு எனும் விடயங்கள் தொடர்பாக திருத்த வேண்டிய தொகை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) கணக்கீட்டு முறைமைகளில் காணப்பட்ட பின்வரும் பலவீனங்களின் காரணமாக சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் சரியான தன்மையை கணக்காய்வில் உறுதிப்படுத்திக்கொள்வது கேள்விக்குரியதாக இருந்தது.

(i) அங்கீகரிக்கப்பட்ட நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்களில் காட்டப்பட்ட தொகையிலும் கூடுதலான வேறு பெறுமதிகளைக் கணக்கிற்குக் கொண்டுவருதல்.

(ii) நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்களின் ஒரு குறிப்பை மாத்திரம் பேரேட்டுக் கணக்குகளில் உள்ளடக்குதல்.

(ii) நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்களைத் தயாரிக்காமலும், அங்கீகாரமின்றியும் பேரேட்டுக் கணக்குகளில் தரவுகளை உள்ளடக்குதல்.

- (iv) பேரேட்டுக் கணக்குகளிற் காட்டப்பட்ட மீதிகளுக்கும் நிதிக்கூற்றுக்களிற் காட்டப்பட்ட மீதிகளுக்குமிடையே வேறுபாடுகள் நிலவுதல்.

தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட முறையில் நாட்குறிப்பு உறுதிசீட்டுடன் இணக்கம் செய்தபோது 03 நடைமுறைச் சொத்துக் கணக்குகளில் ரூபா 273,300 ஆகவும், நடைமுறைப் பொறுப்புக்கள் கணக்கில் ரூபா 4,934 ஆகவும், 02 செலவுக் கணக்குகளில் ரூபா 229,485 ஆகவும், 03 தேறிய சொத்துக்கள் கணக்குகளில் ரூபா 536,837 ஆகவும் வேறுபாடுகள் நிலவின.

- (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியில் 09 கற்கைநெறிகளில் பெறவேண்டிய கற்கைநெறிக் கட்டணங்கள் ரூபா 499,208 ஆல் குறைவாகவும் 05 கற்கைநெறிகளின் முன்கூட்டிப் பெறப்பட்ட கற்கைநெறிக் கட்டணங்கள் ரூபா 374,812 ஆல் கூடுதலாகவும் கணக்கிடப்பட்டிருந்தமை தெரிவுச் செவ்வகளின் போது அவதானிக்கப்பட்டது.
- (இ) முன்னைய வருடம் தொடர்பான கற்கைநெறி வருமானங்கள் ரூபா 752,310 முன்னைய ஆண்டுகளுக்கானவையாக செம்மையாக்கப்படுவதற்குப் பதிலாக மீளாய்வாண்டின் வருமானங்களாக கணக்கிடப்பட்டிருந்தன.
- (ஈ) மீளாய்வாண்டிற்கான ரூபா 214,000 ஆன கற்கைநெறி வருமானங்கள் ஆண்டின் போதான வருமானங்களாகக் கணக்கிடுவதற்குப் பதிலாக ரூபா 84,000 முன்னைய ஆண்டுக்கான சீராக்கமாகவும், ரூபா 130,000 முன்கூட்டிப் பெறப்பட்ட கற்கைநெறி வருமானங்களாகவும் கணக்கிடப்பட்டிருந்தன.
- (உ) வெளிநாட்டு மாணவர் ஒருவரிடம் அறவிடப்பட்ட ரூபா 200,000 ஆன கற்கைநெறிக் கட்டணம் சரியாக வருமானத்திற்கு செலவு வைக்கப்பட்டிருந்த போது முன்கூட்டிப் பெறப்பட்ட கற்கைநெறிக் கட்டணங்களாகவும் காட்டப்பட்டிருந்ததுடன் அந்த தவறான செலவுப்பதிவின் வரவுப் பதிவு எந்தப் பேரேட்டுக்கணக்கில் உள்ளடக்கப்பட்டிருந்தது என கண்டறிவதற்கு முடியாதிருந்தது.
- (ஊ) முடிவடைந்திருந்த இரண்டு கற்கைநெறிகளில் அறவிடப்பட வேண்டிருந்த ரூபா 82,500 கணக்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.
- (எ) மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 23,601,686 கிரயமான நிலையான சொத்துக்கள் முற்றாகப் பெறுமானத்தேய்வு செய்து முடிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அச்சொத்துக்களின் தற்கால நிலையைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும் சொத்துக்களின் பயன்படு ஆயுட்காலம் மற்றும் தற்போதைய பெறுமதி மீள்மதிப்பீடு செய்யப்பட்டு கணக்குகளை சீர்செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) ரூபா 5,741,000 கிரயமான மரத்தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் தொடர்பாக மீளாய்வாண்டில் ரூபா 321,175 ஆன பெறுமானத்தேய்வு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

2.2.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட இரண்டு வகையான நிலையான சொத்துக்களின் கிரயத்தை திரண்ட பெறுமானத்தேய்வு மீதிகளை தொடர்பான பட்டியல்களுடன் இணக்கம் செய்தபோது ரூபா 4,155,083 ஆன வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

2.2.4 கணக்காய்விற்கான சான்றின்மை

இரண்டு நாள் செயலமர்வு தொடர்பாக கல்வி அமைச்சிடமிருந்து 2011 ஆம் ஆண்டின் போது ரூபா 150,000 கிடைக்கப்பெற்றிருந்த போதும் சம்பந்தப்பட்ட செயலமர்வு நடைபெற்றதனை உறுதிப்படுத்துவதற்கான பதிவேடுகள் மற்றும் கோவைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.

2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 46 மாணவர்களிடம் பெறப்பட்ட நூலக வைப்புப்பணம் ரூபா 122,500 தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2005, 2007, 2008, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்காக செலுத்த வேண்டிய ரூபா 484,000 கணக்காய்வுக் கட்டணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.4 சட்டம், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

பிரமாணங்கள்	இணங்காமை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணங்கள்	
(i) நிதிப்பிரமாணம் 168(1)	கிடைக்கப்பெறும் பணங்களுக்கு உடனடியாக பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டுமெனினும் 2013 யூன் 25 ஆம் திகதி வங்கிக்கு நேரடியாக செலவு வைக்கப்பட்ட ரூபா 220,000 தொடர்பாக 2013 நவம்பர் 13 ஆம் திகதியிலேயே பற்றுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
(ii) நிதிப்பிரமாணம் 388(3), 392(ஆ) மற்றும் (இ)	சாதாரண தபாலில் அனுப்பப்பட்டு காணாமற்போன ரூபா 30,000 பெறுமதியான காசோலை சம்பந்தமாக காசேடு, வங்கிக் கணக்கிணக்கக் கூற்று மற்றும் காசோலை அடியிதழ் ஆகியவற்றால் இரத்துச் செய்யும் குறிப்பு எழுதாமலும், நட்டவீட்டுக் கடிதம் பெற்றுக்கொள்ளாமலும் வேறொரு காசோலை வழங்கப்பட்டிருந்தது.
(iii) நிதிப்பிரமாணம் 395(ஏ)	வங்கிக் கணக்கிணக்கக் கூற்று தயாரித்தல், வங்கியில் பணம் வைப்புச் செய்தல், காசோலை எழுதுதல் மற்றும் காசேடு பராமரித்தல் போன்ற சகல பணிகளும் கையளிப்பு அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட அலுவலர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
(iv) நிதிப்பிரமாணம் 388(1)	தபாலில் அனுப்பப்பட்ட காசோலைகள் தொடர்பாக ஒரு பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) 2002 நவம்பர் 28 ஆம் திகதிய IAI/2002/02 இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை கணனி உதிரிப்பாகங்கள் மற்றும் மென் பொருள்கள் தொடர்பான ஒரு பதிவேடு நாளதுவரையாக்கப்பட்டு பேணப்பட்டிருக்கவில்லை.
- (இ) 2002 செப்டெம்பர் 30 ஆம் திகதிய 364(3) ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கை இரண்டு சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட ரூபா 63,390 ஆன பெறுமதிசேர் வரி தொடர்பாக கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு பிரதியிட்டு உள்ளநாட்டு இறைவரி ஆணையாளருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின்படி 2013 திசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு தொடர்பாக நிறுவகத்தின் தொழிற்பாடுகளால் ஏற்பட்ட நிதி விளைவு ரூபா 215,893 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் இதற்கொப்பாக, முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 1,796,280 ஆகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டவாறு மீளாய்வாண்டின் நிதி விளைவு ரூபா 1,580,387 ஆல் அதிகரித்தமைக்கு அரசின் மானியம் உட்பட நிறுவகத்தின் மொத்த வருமானம் ரூபா 4,507,001 ஆல் அல்லது நூற்றுக்கு 30 வீதத்தால் உயர்வடைந்தமை பிரதானமாகத் தாக்கமளித்திருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 1999 இன் 01 ஆம் இலக்க தேசிய நூலக மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவக ஒழுங்குவிதிகளின் 4(ஆ) ஆம் பிரிவு மற்றும் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் UGC/AC/PGSR/PG-Proposals சுற்றறிக்கை கடிதத்தின்படி நிறுவகத்தால் நடத்தப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறவேண்டுமெனினும், அவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 திசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தினுள் 31 பட்டப்பின்படிப்பு கற்கைநெறிகளும், 14 டிப்ளோமா கற்கைநெறிகளும், 33 சான்றிதழ் கற்கைநெறிகளுமாக 78 கற்கைநெறிகள் தொடங்கி நடாத்தப்பட்டிருந்ததுடன் அக் கற்கைநெறிகள் தொடர்பாக பதிவுசெய்த 1,588 மாணவர்களில் 751 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.
- (ஆ) உலக வங்கியின் இரண்டாவது சாதாரண கல்விச் செயற்திட்டத்தின் கீழ் நிறுவகத்தின் முதன்மையான நோக்கம் வருடாந்தம் 300-400 க்கு இடைப்பட்ட ஆசிரிய நூலகர்களைப் பயிற்றுவிப்பதாக இருந்தும், 13 வருடகாலமாக பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1588 ஆகவும் அதில் சான்றிதழ் பெற்றோரின் எண்ணிக்கை 751 ஆகவும் இருந்தமையால் நிறுவகத்தை நிறுவியதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
- (இ) நிறுவகத்தால் 08 தடவைகளில் பதிவுசெய்யப்பட்ட 149 மாணவர்கள் தொடர்பாக நடத்தப்பட்டிருந்த 05 கற்கைநெறிகளுக்கு போதுமான அளவு எண்ணிக்கையான மாணவர்கள் இருக்காமையின் காரணமாக 2013 ஆம் ஆண்டின் போது நடாத்தப்பட முடியாதிருந்ததுடன், 2013 ஆம் ஆண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த 11 கற்கைநெறிகளும் நடத்தப்பட

முடியாதிருந்தன. அதேபோன்று, திட்டமிடப்பட்டிருந்தவாறு கற்கைநெறி விடயங்களின் சிபாரிசுகளை மீளாய்வு செய்வதற்கும் முடியாதிருந்தது.

- (ஈ) 2007 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்ட பேராசிரியர்/ கலாநிதி 2007/2010 ஆன மூன்றாண்டு கற்கைநெறி 2013 இறுதிவரைகூட முடிவுறுத்துவதற்கு முடியாதிருந்ததுடன் அது தொடர்பாகப் பதிவுசெய்திருந்த 07 மாணவர்களில் 2013 திசம்பர் 31 ஆம் திகதி வரை இரண்டு மாணவர்கள் மட்டுமே கற்கைநெறியைக் கற்றிருந்தனர். மீளாய்வாண்டினுள் முடிவுறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த மேலும் இரு பட்டப்பின்படிப்பு கற்கைநெறிகளும் முடிவுறுத்துவதற்கு முடியாதிருந்ததுடன் தாமதமான காலம் 08 மாதமாகவும் 09 மாதமாகவுமிருந்தன.
- (உ) நிறுவகத்தின் கற்கைநெறிகள் வாரநாட்களில் மாலை 4 மணிக்குப் பின்னரும் வார இறுதியிலும் மட்டுமே நடத்தப்பட்டதால் வாரநாட்களின் பகல் நேரத்தில் விரிவுரை மண்டபம் உள்ளிட்ட சொத்துக்கள் குறைவாக உபயோகிக்கப்பட்டிருந்தன.
- (ஊ) கற்கைநெறிக் கட்டணங்களை அறவிடும் போது ஒரு கற்கைநெறிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரூபா 18,000 மேலதிகமாகவும், மற்றுமொரு கற்கைநெறிக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட ரூபா 60,000 குறைவாகவும் அறவிடப்பட்டிருந்தது.

4.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் போது நிறுவகத்தின் காகிதாதி மற்றும் நுகர்பொருட்களின் செலவு ரூபா 525,985 ஆக இருந்ததுடன் அவற்றை கேள்வி கோரல் மூலம் பெற்றுக்கொள்வதை விடுத்து, நிலைமைக்கேற்றவாறு சிறிய ரொக்கம் மற்றும் முற்பணங்களைப் பெறுதல் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
- (ஆ) மீளாய்வாண்டின் போது 04 சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட மீண்டுவரும் மற்றும் மூலதன நன்கொடைகள் தொடர்பாக பற்றுச்சீட்டு வழங்கப்படாமல் பிழையான எண்களைக் குறிப்பிட்டு காசேட்டிலும், பேரேட்டுக் கணக்குகளிலும் பதிவுசெய்தல், பணம் பெறுகை தொடர்பாக தாமதமாகவும் பற்றுச்சீட்டுக்களில் தொடரிலக்கங்களை வேறுபடுத்தி பற்றுச்சீட்டுக்கள் வழங்குதல் ஆகிய சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டமை, நாளாந்த பெறுகைக் காசேட்டில் நாளாந்தப் பெறுகையின் மொத்தத்திற்குப் பதிலாக மாதாந்த மொத்தத்தை பிரதான காசேட்டில் உள்ளடக்குதல், காசேட்டினைக் கண்காணிப்பு செய்யாமை மற்றும் அங்கீகாரமின்றி அதில் பதியப்பட்டிருந்த இலக்கங்களை வெட்டி வேறுபடுத்துதல் ஆகிய காரணங்களால் நிதிக்கட்டுப்பாடு தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு திருப்தியற்றதென அவதானிக்கப்பட்டது.

4.3 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

2003 ஆம் ஆண்டின் போது நிறுவகத்தைக் க்யெழுப்புதல் தொடர்பாக பொதுக் கல்வி அபிவிருத்தி செயற்திட்டத்திடமிருந்து (GEP2) பெறப்பட்ட ரூபா 2,700,000 வருடக்கணக்காக மூன்றுமாத நிலையான வைப்பில் முதலீடு செய்யப்பட்டமையால் நிறுவகத்தால் பெறக்கூடியதாகவிருந்த முதலீட்டு இலாபம் பெறப்படமுடியாதிருந்தது.

4.4 பதவியணியினர் நிருவாகம்

2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட 17 பதவியணியினர்களில் 04 பதவிகளில் வெற்றிடங்கள் நிலவியதுடன், அது தொடர்பாக ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு இணங்க ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்காமல் பதவிநிலையற்ற 03 பதவிவெற்றிடங்களுக்கு

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகள் தொடக்கம் பணிக்கையளித்தல் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட இருவரின் சேவை பெறப்பட்டிருந்தது.

5. கணக்களி பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 செயல்நடவடிக்கைத் திட்டம்

2013 ஆம் ஆண்டின் செயல்நடவடிக்கைத் திட்டம் மற்றும் செயலாற்றல் அறிக்கைகள் பூர்த்தி செய்யப்படாமலும், இணக்கம் செய்யப்படாமலும் தயாரிக்கப்பட்டிருந்தன. முதற்பட்ட கற்கைநெறி நடத்துவது தொடர்பாக நிறுவகத்திற்கு அதிகாரம் இல்லாதிருந்த போதிலும் செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

5.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2003 யூன் 02 ஆம் திகதியின் PED 12 ஆம் இலக்க பொதுமுயற்சிகளின் நல்லாளுகை சம்பந்தமான வழிகாட்டிக் கோவையின் 5.2.1 ஆம் பிரிவின் படி பாதீட்டுடன், பாதீடு செய்யப்பட்ட வருமானக் கூற்று, ஐந்தொகை மற்றும் காசுப்பாய்ச்சற்கூற்று என்பன சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக மீண்டுவரும் செலவினத்தைச் செய்தல் மற்றும் உண்மையான வருமானம், செலவினம் என்பவற்றுக்கிடையே 13 சதவீதம் தொடக்கம் 116 சதவீதம் வரையிலான முரண்கள் காணப்பட்ட காரணத்தால் பாதீடு பிரதான கட்டுப்பாட்டுக் கருவியாக உபயோகிக்கப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகளிலும் கட்டுப்பாடுகளிலுமுள்ள குறைபாடுகள் காலத்திற்குக் காலம் நிறுவகத்தின் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விஷேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) பதிவேடுகள் பேணுதல்
- (இ) நிதிக்கட்டுப்பாடு
- (ஈ) சொத்துக் கட்டுப்பாடு
- (உ) களஞ்சியக் கட்டுப்பாடு
- (ஊ) பாதீட்டுக் கட்டுப்பாடு
- (எ) முற்பணக் கட்டுப்பாடு
- (ஏ) கொள்வனவு நடவடிக்கைகள்